


சிருங்கேரீ சங்கராசார்யாள்

ஐகத்குரு

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வரயிகள்



**Book Title:**

**SRINGERI SHANKARACHARYAL**  
**Jagadguru Sri Bharathi Theertha Mahaswamigal**

**Language:** Tamil

**Translator:** Dr. Suganya Ramadoss

**Illustrations:** Esakki & Sushil  
**Layout:** K. Parthasarathy

**Published by:**

Centre for Brahmanidya  
SVK Towers, 8<sup>th</sup> Floor  
A25, Industrial Estate, Guindy  
Chennai 600032


**Email:** [contact@centreforbrahmanidya.org](mailto:contact@centreforbrahmanidya.org)

**Website:** [www.centreforbrahmanidya.org](http://www.centreforbrahmanidya.org)

**ISBN:** 978-81-957509-3-1

© **Centre for Brahmanidya**  
All rights reserved

**Digital Edition:** 2022  
(For free distribution only)




அத்தைவத வேதாந்தத்தை நிலைநிறுத்திய தலையாய குருநாதரும் சிவபெருமானின் அவதாரமாகக் கொண்டாடப்-  
படுபவருமான ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் புகழ்மிகு சிருங்கேரீ ஸ்ரீ சாரதா பீடத்தை ஸ்தாபித்தார். துறவிகளாகவும்,  
ஆத்மஞானிகளாகவும், கருணையிக்கவர்களாகவும் உள்ள குருநாதர்கள் இப்பீடத்தை இடைவிடாது தொடர்ச்சியாக  
அலங்கரித்து வருகின்றனர். சிருங்கேரீ சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியாக வீற்றிருக்கும் தற்போதைய ஐக்கரு  
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் உபதேசங்களை இப்படக்கதை சித்தரிக்கின்றது.



மச்சிலிபட்டினத்தில்\* ஸ்ரீ வெங்கடேஸ்வர அவதானிகள்,  
ஸ்ரீமதி அனந்தலக்ஷ்மி அம்மாள் என்ற புனித தம்பதியினர்  
வாழ்ந்து வந்தனர். அவதானிகள் ஆசாரசீலமான ஒரு  
வேத விற்பன்னர். இத்தம்பதியினர் ஓர் ஆண் மகவு  
வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வந்தனர்.



ஸ்ரீ இராம நவராத்திரி\*\* உற்சவத்தை அவதானிகள் மிகுந்த  
சிரத்தையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வந்தார்.  
தங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தால், சீதா தேவி  
மற்றும் இராமபிரானின் திருநாமங்களைக் கொண்டே  
குழந்தைக்குப் பெயரிடுவதாக வேண்டிக்கொண்டார்.




அனந்தலக்ஷ்மி அம்மாள் ஆஞ்சநேயப் பெருமானை மிக்க  
பக்தியுடன் வழிபட்டு தனக்கு ஆண் குழந்தை வேண்டும்  
என உள்ளம் உருகிப் பிரார்த்தித்தார்.




ஒரு நாள் இரவு, அனந்தலக்ஷ்மி அம்மாள் தனது கனலில்  
ஸ்ரீ ஆஞ்சநேயர் காட்சியளித்து மூன்று மாம்பழங்களை  
அருளியதாகக் கண்டார்.

\*ஆந்திர பிரதேசம், இந்தியா; \*\*ஸ்ரீ இராமரின் பிறந்த தினமன்று நிறைவுபெறும் ஒன்பது நாள் உற்சவம்.



பகவான் ஆஞ்சநேயர் கனவில் தோன்றி எனக்கு அருளினார். நமது விருப்பம் விரைவில் நிறைவேறும்.



அவர்களது பிரார்த்தனையின் பலனாக 1951ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 11ம் நாள்\* அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

ஒரு சுபதினத்தில் அத்தம்பதியினர் தங்களது சங்கல்பத்தின்படி குழந்தைக்குச் சீதாராம ஆஞ்சநேயலு என்று பெயரிட்டனர்.



அக்குடும்பம் நரசராவ்பேட்டைக்கு இடம்பெயர்ந்தது.

பிற்காலத்தில் அவர் ஒரு மஹானாக விளங்குவார் என்பதைப் பறைசாற்றும் வகையில் குழந்தை ஆஞ்சநேயலுவிடம் சில அறிகுறிகள் தென்பட்டன. ஒரு நாள் அதிகாலை, உறங்கிக் கொண்டிருக்கும் பாலகனின் முகத்தைச் சுற்றி ஒரு தெய்வீக ஒளி வட்டத்தை அவரது தாயார் கண்டார்.



ஆஹா! குழந்தையின் முகம் ஒளிகிறதே!

மூன்று வயதான ஸ்ரீ ஆஞ்சநேயலு ஒருநாள் ஓயாமல் அழு ஆரம்பிக்க, எவ்வளவு முயன்றும் தாயாரால் பாலகனின் அழுகையை நிறுத்த முடியவில்லை.



அட்டா! என்னால் இவனை சமாதானப்படுத்த முடியவில்லையே.

தாயார் பாலகனை ஒரு சிவன் கோயிலுக்கு\* அழைத்துச் சென்றார். பாலகன் உடனடியாக அழுவதை நிறுத்தியது மட்டுமில்லாமல், இடைவிடாது உச்சரிக்கத் தொடங்கினார்....




சம்போ\*\* சிவ சிவ சாம்ப சிவ சிவ...

ஒரு நாள் ஸ்ரீ ஆஞ்சநேயலுவை வீட்டில் காணாது பரிதவித்த அவரது தாயார், அவரைத் தேட ஆரம்பித்தார்.



எனது மகனை எங்காவது பார்த்தீர்களா?

அவரை அருகில் இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் கண்டாள்.



ஓ, இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நான் யிருந்த கவலையோடு உள்ளேன்.

ஏன் கவலைப்படுகிறீர்கள் அம்மா? ஏதாவது பிரச்சனையா? நான் இங்கு "சம்போ சிவ சிவ..." என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஸ்ரீ அவதானிகள் தனது மகனுக்குப் புராணம் மற்றும் அறநூல்களிலிருந்து பல கதைகளைக் கூறுவார். ஒரு முறை கேட்டவுடனேயே அவை ஸ்ரீ ஆஞ்சநேயலுவின் மனதில் நன்கு பதிந்து விடும்.



தரும நெறி தவறாத ஸ்ரீ இராமபிரான், அந்தக் கொடிய இராவணனைப் போரில் வீழ்த்தினார்.


பண்டிதர் ஒருவரிடம் ஸ்ரீ ஆஞ்சநேயலு ஸமஸ்க்ருதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். குறுகிய காலத்திலேயே அவர் அம்மொழியில் சரளமாகப் பேசும் திறன் பெற்றார்.



ஸ்ரீ ஆஞ்சநேயலுவின் ஏழாவது வயதில் அவரது பெற்றோர் அவருக்கு உபநயனம்# செய்வித்தனர்.



ஸ்ரீ ஆஞ்சநேயலு சிரத்தையுடன் நித்யகர்மங்களுக்கான மந்திரங்களைக் கற்றார். சாஸ்திரங்களில் பிரம்மச்சாரிக்கு என விதிக்கப்பட்டுள்ள நியமங்களை அவர் முறைப்படி கடைபிடித்தார். காயத்ரி மந்திரத்தை ஐயம் செய்வதில் யிருந்த இன்பமுற்றார்.



#பூநூல் அணிவிக்கும் சடங்கு.

ஸ்ரீ ஆஞ்சநேயலு தனது தந்தையிடம் யஜூர் வேதம் கற்றார். அவர் 'ஏகசந்த க்ராஹி' என்பது தெளிவாகத் தெரிந்தது.

சபாஷ்! நான் இந்தப் பகுதியை ஒரு முறையே சொல்லிக் கொடுத்த போதிலும், இதை நீ மனப்பாடமாகப் பிழையின்றி ஒப்பித்துவிட்டாய்.



தனது தந்தையார் வெளியிடங்களில் நடத்தி வைக்கும் வைதிகக் காரியங்களைக் கண்ணுற்று வந்தார். அவசியம் ஏற்படும் பொழுது அவற்றில் உதவியாகவும் இருந்தார்.


அவர் ஒன்பது வயதிலேயே தூய ஸமஸ்க்ருதத்தில் கவிதை புனையும் திறன் பெற்றிருந்தார். அவர் பல்வேறு ஸமஸ்க்ருத பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று குவித்தார்.

இச்சிறுவனின் உச்சரிப்பும், மொழி நடையும் எவ்வளவு அற்புதமாக உள்ளது!



ஒரு நாள் அவதானிகளைத் தேடி ஒருவர் வந்தார்.


ஆஞ்சநேயலு, உனது தந்தையார் எங்கே? இன்று எனது மகனுக்கு உபநயனம். அதைச் செய்து வைப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.



ஐயா, அவர் வெளியூருக்குச் சென்றுள்ளார். நீங்கள் கவலையுற வேண்டாம். அவர் தங்களது நிகழ்ச்சிக்குச் சரியான சமயத்தில் வந்து விடுவார்.


அவதானிகளின் வருகை தாமதமானதால் ஸ்ரீ ஆஞ்சநேயலுவே புரோஹிதராக இருந்து உபநயனத்தை நடத்தி வைத்தார்.

ஆஹா! இச்சிறுவன் தவறேதுமின்றி வைதிக காரியங்களை நடத்துகிறானே!




அதுவரை சில முறைகளே தனது தந்தையார் உபநயனம் செய்விப்பதை ஸ்ரீ ஆஞ்சநேயலு பார்த்துள்ளார்.

உன்னை நினைத்து நான் யிருந்த பெருமை கொள்கிறேன். நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியது மட்டுமின்றி உபநயனத்தையும் மிகச்சிறப்பாக நடத்தி வைத்தாய்.




சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியான ஐகத்தூரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வராயிகள் தமது விஜய யாத்திரையின் போது 1961ல் விஜயவாடாவில் முகாயிட்டிருந்தார். அவர் நற்குணங்களின் பொக்கிஷமாகவும், சாஸ்திரங்களில் இணையற்ற பண்டிதராகவும், பூரண யோகியாகவும், சீரிய ஜீவன்முக்தராகவும்\*, கருணைக் கடலாகவும் விளங்கினார்.




அவ்வூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர், ஐகத்தூருவின் தீவ்ய சந்நிதிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயலுவைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவரை அறிமுகம் செய்து வைத்தார்.


மஹாஸ்வராயிகளே, இச்சிறுவன் யிக அழகாக ஸமஸ்க்ருதத்தில் பேசுகிறான்.



சிறுவனுடன் ஐகத்தூரு ஸமஸ்க்ருதத்தில் உரையாட ஆரம்பித்தார். மொழியின் மீது ஸ்ரீ ஆஞ்சநேயலுவுக்கு இறந்த ஆளுமையையும், வேதங்களைப் பிழையின்றி அவர் ஓதிய பாங்கும் ஐகத்தூருவைக் கவர்ந்தன.



ஸ்ரீ ஆஞ்சநேயலுவுக்கு பட்டு சால்வை ஒன்றை அளித்து ஆசீர்வதித்து, ஐகத்தூரு அவர்மீது தமது அருட்பார்வையைச் செலுத்தினார்.





ஐகத்தூருவின் பெருங்கருணை ஆஞ்சநேயலுவின் மனதை நெகிழ வைத்தது.



தரங்களே எனது ஸத்தூருநாதர், எனது அடைக்கலம்.

ஐகத்தூரு மஹாஸ்வரயிகன் அடுத்து நரசராவ்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, ஸ்ரீ ஆஞ்சநேயலு அவரது தரிசனத்திற்குச் சென்றார். ஐகத்தூருநாதர் அவருடன் ஸமஸ்க்ருத்தத்தில் உரையாடினார்.




ஐகத்தூருநாதர் என்மீது பொழிந்த அருள் அளவிடற்கரியது. எந்நேரமும் அவரது தெய்வீக ஸாந்தீர்த்தியத்தை நான் உணர்கிறேன். அவரே என்னைக் காத்து வழிநடத்துகிறார் என்பது எனக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.


ஸ்ரீ ஆஞ்சநேயலு தனது உலகியல் கல்வியை அந்த ஊரிலேயே இருந்த நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அவர் தலையில் குடுமியுடன், பாரம்பரிய ஆடையான வேஷ்டியை அணிந்து பள்ளிக்குச் சென்றார். தீர்த்தமீக்க மாணாக்கரான அவர் எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாகத் திகழ்ந்தார்.



அவர் பயின்ற பள்ளியில் தெலுங்கு வழிக் கல்விமுறை ஆங்கில வழிக் கல்விமுறையாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் வேறு பள்ளிகளில் படிப்பைத் தொடர முடிவெடுத்தனர்.



ஆங்கிலத்தில் கற்பித்தால் நம்மால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாது. நாம் வேறு பள்ளிக்குச் சென்று விடுவோம்.



ஆங்கில வழிக் கல்வியிலும் நீ நன்றாகப் படிப்பாய் என எனக்குத் தெரியும். நீ இங்கேயே தொடர்ந்து படி.

சரீ ஐயா.

நீத்யகர்மாக்களைச் செய்வது, வேதம் ஓதுவது, ஸமஸ்க்ருதம் பயில்வது, பள்ளிக்குச் செல்வது, அப்பாடங்களை உள்ளார்ந்து பயில்வது, கோயிலுக்குச் செல்வது மற்றும் பெற்றோருக்கு உதவி செய்வது போன்ற பயனுள்ள செயல்களில் மட்டுமே அவர் எப்பொழுதும் ஈடுபட்டார்.




தலைமையாசிரியரின் கூற்று சரியே. ஸ்ரீ ஆஞ்சநேயலு படிப்பில் தொடர்ந்து சிறந்து விளங்கினார்.




திடமான வைராக்ரியமும் சாஸ்திரங்களைப் பயிலத் தீவிர ஆசையும் அவருள் படிப்படியாக வளர்ந்து வந்தன.



இந்த உலகியல் படிப்பு மற்றும் காரியங்களில் நான் சந்தோஷம் அடையவில்லை. என் உள்ளம் சாஸ்திர ஞானத்தையே நாடுகிறது.




நரசரவ்பேட்டைக்கு 1966ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐகக்குருநாதர் விஜயம் செய்தார். ஸ்ரீ ஆஞ்சநேயலு அவரைத் தரிசித்தார். சில மாதங்களுக்குப் பிறகு, ஸ்ரீ ஆஞ்சநேயலு தனது வாழ்க்கையே மாரும் விதமாக ஒரு முடிவு எடுத்தார்.




எனது குருவின் திருவடியில் நான் சரணடையும் தருணம் வந்து விட்டது. அவருடைய திருவருளால் மட்டுமே நான் இந்த மானிடப்பிறப்பின் இலட்சியத்தை அடைய முடியும்.

அவர் விஜயவாடாவிலிருந்து உஜ்ஜயினிக்கு ரயில் மூலமாகப் பயணித்தார். அப்பொழுது ஐகக்குருநாதர் உஜ்ஜயினியில் சாதூர்மான்ய விரதத்தை<sup>#</sup> துவங்க இருந்தார்.

1966, ஜூலை 1. உஜ்ஜயினியை அடைந்த ஸ்ரீ ஆஞ்சநேயலு, ஐகக்குருவின் பாத கமலங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிச் சரண்புகுந்தார்.




#துறவிகள் சாதூர்மான்யம் என்ற இவ்விரதத்தை மழைக் காலத்தில் இரண்டு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி அனுஷ்டித்து, சிஷ்யர்களுக்கு ஆன்மிக அறிவைப் போதிப்பார்கள்.



ஓ, ஸ்ரீ, அந்த ஸமஸ்க்ருதம் பேசும் சிறுவன் அல்லவா. உனது வருகையின் நோக்கம் என்ன?


குருநாதா, தங்களின் திருவடிகளில் சாஸ்திரங்களைக் கற்க வேண்டும் என்ற திடமான தீர்மானத்துடன் வந்துள்ளேன்.

சரி, ஸ்ரீ இங்கு தங்கலாம். நான் உனக்கு கற்றுத் தருகிறேன்.



அங்கு சென்ற பிறகு, தனது பெற்றோருக்குக் கடிதம் எழுதினார்...


...நான் இப்பொழுது உஜ்ஜயினியில் உள்ளேன். எனது பிறவிப் பயனை எய்தும் நோக்கத்துடன் ஐகக்குருவின் திருவடிகளில் சரண புகுந்துள்ளேன். என்பொருட்டுக் கவலை கொள்ளாதீர்கள்...



ஸ்ரீ ஆஞ்சநேயலுவை தமது அரவணைப்பின் கீழ் ஏற்றுக்கொண்ட ஐகக்குரு நியாய சாஸ்திரத்தின்# ஒரு நூலை அவருக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.




உஜ்ஜயினியிலிருந்து தமது இந்தியா-நேபாள விஜய யாத்திரையை ஐகக்குரு தொடர்ந்தார். தம்முடன் ஸ்ரீ ஆஞ்சநேயலுவையும் அழைத்துச் சென்றார். புது தில்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், மதுரா, பிருத்தாவனம், குருகேசூரம், நையிசாரணயம், அயோத்யா, காத்தமாண்டு, தாரகேஷ்வரர், கயா, அலஹாபாத், வாரணாசி, ஹரித்வார், ரீஷிகேஷ், கேதார்நாத், ஜோஷிமடம், பத்ரிநாத், ஸ்ரீநகர், பஞ்சவடி, நாஷிக், ஸ்ரீசைலம் மற்றும் ஹம்பி போன்ற புனிதத் தலங்களுக்கும் இந்த யாத்திரையின் பொழுது ஐகக்குருநாதர் விஜயம் செய்தார்.



சிருங்கேரி திரும்பியவுடன், நியாய சாஸ்திரத்தில் புகழ்பெற்ற ஒரு பண்டிதரைக் கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயலுவிற்ரு அந்தூலகளைக் கற்பிக்க ஐகத்துரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ஆஞ்சநேயலு, தினமும் தனக்குப் பண்டிதர் காலையில் நடத்திய பாடங்களை மாலைமையில் அவருக்குச் சிறிதும் பிழையின்றி சொல்லிக்காட்டுவார். இதைக் காண்பவர்களுக்கு ஸ்ரீ ஆஞ்சநேயலுதான் அப்பண்டிதருக்கு பாடம் நடத்துகிறாரே என்று தோன்றும். இவ்வகையில் பாடங்களைக் கிரஹிக்கும் மற்றும் எடுத்துரைக்கும் திறன் பெற்றிருந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயலு.

ஐகத்துரு மிகுந்த பரிவுடன் தமது சிஷ்யரைக் கவனித்துக் கொண்டதுடன் அவரது முன்னேற்றத்தையும் கூர்ந்து கண்காணித்து வந்தார். நியாய சாஸ்திரத்தின் சில உயர்நிலை நூல்களைத் தாமே அவருக்குக் கற்பித்தார்.




பிரம்மச்சாரி தனது ஒழுங்கான வாழ்க்கைமுறை, தீவிர வைரக்கியம் மற்றும் பணிவான நடத்தையினால் அவருடன் பழகிய அனைவரையும் ஈர்த்தார்.



ஐகத்துரு தமது சிஷ்யரிடம், தாம் பிராணாயாமம்\* மற்றும் யோகாசனங்கள்# மேற்கொள்வதைக் கவனித்து, அவற்றைக் கற்றுக்கொள்ளுமாறு கூறினார்.



மடத்தின் பக்தர்கள் இவரைக் கௌரவிக்கும் வகையில் பல அன்பளிப்புகளை வழங்க விழைந்தார்கள். ஆனால் தனது தீவிரமான மன நிறைவு மற்றும் வைரக்கியத்தின் காரணமாக அவர் அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்தார்.




தங்களது விருப்பத்தை நான் மதிக்கிறேன். ஆனால் நான் எதையும் பெற்றுக் கொள்வதில்லை. எனக்கு எதுவும் தேவையும் இல்லை.

#யோக முத்திரைகள்; \*மூச்சுப்பயிற்சி.


ஸ்ரீ மஹாகணபதி வாக்யார்த்த வித்வத் சபாவில்# தனது நேர்த்தியான சொற்பொழிவால் பிரம்மச்சாரி அனைவரையும் கவர்ந்தார்.

இந்த இளைஞர் சாஸ்திரங்களை மிகவும் அருமையாக எடுத்துரைக்கிறார். சாரதாம்பாள் மற்றும் ஐக்கூருவின் விசேஷமான அருளை இவர் பெற்றுள்ளார் என்பது உறுதி.



ஒரு நாள், ஸ்ரீ சாரதாம்பாளின் சந்திரியினுள் சென்ற ஐக்கூரு, அங்கு சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தார். அதன் பிறகு, அவர் வெளியில் வந்து அறிவித்தார்...

சாரதாம்பாளின் கட்டளையின்படி, நான் சீதாராம ஆஞ்சநேயலுவலை பீடத்திற்கு எனது வாரிசாகத் தேர்வு செய்துள்ளேன்.




சாஸ்திர விதிகளின்படி, ஸந்யாஸம்\* ஏற்பதற்கு முதல் நாள் உபவாசம் மேற்கொண்டு இரவுநேரம் முழுவதும் உறங்காமல் விழித்திருந்தார் பிரம்மச்சாரி.

ஐக்கூரு மஹாஸ்வரயிகள், 1974ம் ஆண்டு, நவம்பர் மாதம், 11ம் நாளன்று ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயலுவலிற்கு ஸந்யாஸ தீட்சை வழங்கினார்.




பிறகு அவருக்கு, ஐகக்குரு மஹாஸ்வாமிகள் பிரணவம்# மற்றும் மஹாவாக்கியங்களை## உபதேசித்து, "பாரதீ தீர்த்தர்" என்ற யோக-பட்டத்தை\* அருள்னார்.



அடுத்த சில நாட்களில், ஐகக்குரு தாமே நேரடியாக தமது சீடருக்குத் துறவிகளுக்கான தினசரி அனுஷ்டானங்களைக்\*\* கற்றுக்கொடுத்தார். மேலும் நரசிம்மர், தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீவித்யா போன்ற பல்வேறு மந்திரங்களையும் உபதேசித்தார்.

ஸ்ரீவித்யா மந்திரத்தை ஐகக்குரு தமது சீடருக்கு உபதேசம் செய்த பொழுது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

நீங்கள் மிகுந்த பாக்கியசாலி. தியான சுலோகத்தை நான் உச்சரித்தபொழுது, அம்பாளின் திவ்ய தரிசனத்தைக் கண்டேன். என் மனது தானாகவே ஸமாதி\*\*\* நிலைக்குச் சென்று விட்டது.



ஒரு நாள் சாரதாம்பாள் ஆவயத் தரிசனத்திற்குப் பிறகு...



நாம் இப்பொழுது சாரதாம்பாள் ஆவயத்திலிருந்து வந்துள்ளோம். அம்பாளின் முன் நமஸ்கரித்தோம். அது நாம் உடலால் செய்த செயல். பகவதாரதாள் உபதேசித்த தத்துவத்தை எப்பொழுதும் சிந்திப்பது நாம் மனதால் செய்ய வேண்டிய செயலாகும். அதுவே ஒருவனின் பிறவியை அர்த்தமுள்ளதாகக்கும்...



வேதாந்த சாஸ்திரத்தினால் எடுத்துரைக்கப்படும் அவ்-வுயரிய பரம்பொருளிலிருந்து சிறிதும் வழுவாது பூரண நிலைபெற்றவரான ஐகக்குரு மஹாஸ்வாமிகள், தமது சீடருக்குத் தனிப்பட்ட முறையில் வேதாந்த சாஸ்திரங்களை மிக அற்புதமாக அவற்றின் ஆழமும் தாதுபர்யமும் நன்கு வெளிப்படுமாறு கற்றுக்கொடுத்தார்.



#ஓம் என்ற சொல்; ##சாஸ்திரங்களில் காணப்படும் கருத்தாழமிக்க வாக்கியங்கள். இவை ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பதை உணர்த்துபவை ஆகும்; \*துறவரப் பெயர்; \*\*ஆன்மீகப் பயிற்சிகள் \*\*\*ஆழ்ந்த தியான நிலை.

1979ம் ஆண்டு, சரித்திரப் புகழ் வாய்ந்த மாநாடு ஒன்று நிகழ்ந்தது. ஆன்மீக ஞானத்தைப் பரப்பும் பொருட்டு ஆதி சங்கரரால் ஏற்படுத்தப்பட்ட நான்கு ஆம்னாய பீடங்களின் மடாதிபதிகளும் சிருங்கேரியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த முக்கிய நிகழ்வில், சிஷ்ய ஸ்வராயிகள் தூய ஸமஸ்க்ருதத்தில் தனது உரையை வழங்கி, ஐகக்குரு மஹாஸ்வராயிகள், மற்ற மூன்று பீடங்களின் சங்கராசார்-யார்கள் மற்றும் கூடியிருந்த அனைத்து பக்தர்களின் மனதையும் கொள்ளைக் கொண்டார்.



சிஷ்ய ஸ்வராயிகள் தமது குருநாதரின் மீது நினைத்த மாதிரித்தில் இரு செய்யுட்களைப் புனைந்தார். முதல்# பாடலில் தமது குருவைப் பரம்பொருளாகவும், மாநிட உருவில் வந்த இறைவனாகவும் விவரித்தார். மற்றொன்றில்\* யோகத்தின் உன்னத நிலையான நிர்விகல்ப ஸமாதியில் மூழ்கியவராக வர்ணித்து அவரைத் துதித்து இவ்வாறு வேண்டுகிறார்...




எவரது மனம் அந்த நிலையான, எல்லையற்ற ஆனந்த வடிவமான பரம்பொருளில் நிலை பெற்றுள்ளதோ... எவர் நிர்விகல்ப ஸமாதியில் திகழ்பவரோ... அத்தகைய உயரிய குருவான ஸ்ரீ வித்யாதீர்த்தரை பிறப்பு இறப்புச் சுழலிவிருந்து விடுபட வேண்டி நான் தியானிக்கிறேன்.



ஸநாதன தர்மத்தை நிலைநிறுத்தவும், அதனை மக்களுக்குப் போதிக்கவும் ஐகக்குரு மஹாஸ்வராயிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜய யாத்திரைகளில் சிஷ்ய ஸ்வராயிகளும் அவருடன் சென்றார். ஐகக்குரு மஹாஸ்வராயிகள், சிஷ்ய ஸ்வராயிகளைத் தமது வாரிசாகப் பீடத்திற்குத் தேர்ந்தெடுத்த பிறகு முதல் விஜய யாத்திரையை 1975ல் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத ஸ்வாமி திருக்கோயிலின் சும்பாபிஷேகத்தைச் செய்வதற்காக மேற்கொண்டார். இரு அகில இந்திய யாத்திரைகளில் முதலாவது தொடங்கக் காரணமாக விளங்கியது 1977ல் வாரணாசியில் நடந்த அன்னபூரணி அன்னையின் ஆலயக் சும்பாபிஷேகமாகும். 6சென்ற இடங்களில் எல்லாம் ஐகக்குருநாதர் மற்றும் சிஷ்ய ஸ்வராயிகள் அருளிய உரைகள் கேட்போரை மகிழ்வித்து அவர்களின் உய்விற்று வழி வகுத்தன.

1980ல் நிகழ்ந்த யாத்திரையின் பொழுது சபரிமலையில், எவ்வித முன்முயற்சியும் இன்றி ஐயப்படனையும் தமது குருவையும் துதித்து ஸ்தோத்திரம் ஒன்றைச் சிஷ்ய ஸ்வாமிகள் இயற்றினார். அதில் ஒரு சுலோகத்தில்...



தர்மத்தை விதித்தவரான பகவான் சாஸ்தாவும், தர்மத்தைக் காப்பவரும் துறவியில் சிறந்தவருமான எனது குருநாதரும் உலக நலனீர்காகச் சந்தித்திருப்பது மிகப் பொருத்தமே.

தமது குருநாதரின் உத்தரவின்படி 1983 முதல் சிஷ்ய ஸ்வாமிகள் தனித்தும் விஜயயாத்திரைகள் செல்ல ஆரம்பித்தார். யாத்திரை நிகழ்வுகளைக் கடிதத்தின் மூலம் அவ்வப்போது தமது குருநாதரிடம் சமர்ப்பித்து வந்தார்.




ஐகத்தகுருநாதர் அவற்றிற்கு பதில் மடல்களை அனுப்பினார்...




...பக்தர்களின் நலனுக்காகப் பல்வேறு அமைப்புகள் நிறுவப்படுவதையும், பல தர்ம காரியங்கள் மற்றும் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன என்பதையும் அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்...

ஒரு சிஷ்யன் தனது குருவைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற சாஸ்திர வாக்கியத்திற்கேற்ப மிகுந்த சிரத்தையுடன் சிஷ்ய ஸ்வாமிகள் நடந்துகொண்டார். ஐகத்தகுரு மற்றும் சிஷ்ய ஸ்வாமிகள் உபயோகப்படுத்திய சொற்களில் இருந்த ஒற்றுமையைக் கண்டு மக்கள் வியந்தனர்.




ஒருமுறை பத்திரிகை நிருபர்கள் சிலர் ஐகத்தகுருவையும், சிஷ்ய ஸ்வாமிகளையும் தனித் தனியே பேட்டி கண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது...




உங்கள் இருவரில் நாங்கள் ஒருவரை மட்டுமே பேட்டி கண்டிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். இருவரும் பயன்படுத்திய வார்த்தைகளில் கூட வித்தியாசம் இல்லை.

ஐகத்தகுருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே இருந்த இந்த உறவைக் கண்டு வியந்த திரு. மண்டன யீஸர் என்ற மேதகு பண்டிதர் ஒருமுறை இவ்வாறு கூறினார்:



ஆதி சங்கரர் எவ்வாறு இருந்தார்? அவரது சிஷ்யர்கள் எவ்வாறு இருந்தனர்? அவர்கள் இவ்வாறு தான் இருந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு நான் இப்பொழுது வந்துவிட்டேன்.

1989ம் ஆண்டு செப்டம்பர் 21ம் நாள் பூரணத்துவத்தின் சிகரமான ஐகத்தூரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் கண்மூடி அமர்ந்த நிலையில் தமது பூத உடலைத் துறந்து பரம்பொருளில் இரண்டறக் கலந்தார்.



மறுநாள், ஐகத்தூருவின் திருவுடலை சாஸ்திர முறையின்படி ஒரு குழியிலிட்டு, ஸமரதித்\* தலத்தின் மேல் சிஷ்ய ஸ்வாமிகள் லிங்கம் ஒன்றை நிறுவி அதனை வழிபட்டார்.

சிஷ்ய ஸ்வாமிகள் தமது உபன்யாசம் ஒன்றில் கூறினார்...



நமது குருநாதர் எங்கும் செல்லவில்லை. அவர் நமது இதயத்தில் தான் வசிக்கிறார்... அவரை நாம் ஆழ்ந்து தியானித்தால், அவர் நிச்சயமாக நமக்கு அவரது அருட்காட்சியை அருளுவார். அவரது பெருமைகள் மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகும்...

தமது குருநாதரின் பெருமையைப் பறைசாற்றிச் சிஷ்ய ஸ்வாமிகள் எழுதிய தியான கலோகமும், அஷ்டோத்தர-சத-நாமாவளியும்\* பக்தர்களுக்கு வழங்கி அருளப்பட்டன.

1989ம் வருடம் அக்டோபர் 19 அன்று, ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளுக்குச் ஸ்ரீ சிருங்கேரீ சாரதா பீடத்தின் 36வது ஐகத்தூருவாகப் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.




ஸ்ரீ மஹாஸந்திதானம் அவர்களைச் சாரதாம்பாள் கோயிலின் கருவறைக்கு மடத்தின் நிர்வாகத்தலைவர் பயபக்தியுடன் வழிநடத்திச் சென்றார்.





ஸ்ரீ மஹாஸந்திரானம் அவர்களின் ஒவ்வொரு நாட்பொழுதும் பற்பல அனுஷ்டானங்களும் காரியங்களும் நிரம்பியதாக இருக்கும். அதிகாலை 4 மணிக்கு முன்னரே ஸ்நானம் செய்து தனது அனுஷ்டானங்களைச்# செய்வார். அதன்பிறகு தமது குருநாதரின் பாதுகைகளை வணங்கி, அவரது அதிஷ்டானத்திற்குச்\* சென்று தரிசனம் செய்வார். பின்னர் தனிமையில், சிறிது நேரம் சாஸ்திரங்களில் மூழ்கி ஆனந்திப்பார்.



காலை 10:30 மணியளவில் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களை ஆசிர்வதிப்பார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் மடத்தில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பார். பிரத்யேகமாக, அவர் சாரதாம்பாளின் சந்நிதியில் அதிக நேரம் செலவிடுவார்.

மதியம் 12:30 மணியளவில் இரண்டாம் முறை ஸ்நானம் செய்து மதிய அனுஷ்டானங்களை முடித்த பின்னரே அவர் பிசைகூடியை\*\* ஏற்றுக்கொள்வார்.

மாலை 5:30 மணியளவில் பொது மக்களுக்குத் தரிசனம் அளித்த பிறகு ஸ்ரீ மஹாஸந்திரானம் மீண்டும் ஸ்நானம் செய்து மாலை அனுஷ்டானங்களில் ஈடுபடுவார். விசேஷ தினங்களில் அருளுரை வழங்குவார்.

மாலை 4 மணியளவில் பக்தர்களின் கடிதங்களுக்குப் பதில் தருவார். பிறகு மடத்தின் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்களில் தேவைக்கேற்ப ஈடுபடுவார்.




இரவு 8:30 மணியளவில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்வார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீ சகர் பூஜையும் செய்வார். அதன் பிறகு சிறிது நேரம் சாஸ்திர நூட்களை ஆராய்ந்த பிறகு இரவு 11 மணியளவில் உறங்கச் செய்வார்.



#துறவிகளுக்கு என்று சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆன்மீகச் செயல்பாடுகள்; \*குருநாதரின் ஸமாதிக்கு மேல் கட்டப்பட்டுள்ள கோயில்; \*\*உணவு.

சாஸ்திரங்களில் இணையற்ற விற்பன்னராக அனைவராலும் ஸ்ரீ மஹாஸந்திரதானம் மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் சிருங்கேரீயில் நிகழும், இந்தியா முழுவதிலிருந்தும் பண்டிதர்கள் கலந்துகொள்ளும் மஹா கணபதி வாக்யார்த்த வித்வத் சபைக்கு அவர் தலைமையேற்று, அதில் நடைபெறும் விவாதங்களுக்கு நடுவராகவும் விளங்குவார்.



ஸ்ரீ மஹாஸந்திரதானத்தின் பாண்டித்தியம், பண்டிதர்களை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒருமுறை புகழ்பெற்ற சமகால பண்டிதர் ஒருவர் இவ்வாறு அறுதியிட்டுக் கூறினார்:

எமது அனுபவத்தின்படி ஸ்ரீ மஹாஸந்திரதானம் ஞானத்தின் தேவியான ஸரஸ்வதியின் அவதாரமே. எல்லாம் அறிந்த ஸர்வக்ஞர் அவர்.




ஸ்ரீ மஹாஸந்திரதானம் அவர்கள் தாம் நான் முழுதும் ஓய்வின்றிச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், மிகுந்த பரிசிரமம் மேற்கொண்டு புராதனமான மற்றும் இதுவரை வெளியிடப்படாத பல சாஸ்திர ஓலைச்சுவடிகளை, முக்கியமாக வேதாந்த நூல்களை ஆராய்ந்து, அவற்றில் பிழைநீக்கம் செய்து, மடத்தின் ஆராய்ச்சி மையத்தின் மூலமாக அவற்றை வெளியிட்டு வருகிறார்.




ஸ்ரீ மஹாஸந்திரதானம் தமது குருநாதரின் மீது இயற்றிய ஸ்தோத்திரங்களைத் தவிர பல பக்தி ததும்பும், இலக்கிய நயமுடைய ஸ்தோத்திரங்களை முந்தைய ஐக்கருக்கள் மற்றும் கடவுள்களின் மீதும் இயற்றியுள்ளார்.



ஸ்ரீ மஹாஸந்திரதானம் ஒரு பன்மொழி வித்தகர். அவர் மிகச் சரளமாகத் தூய ஸமஸ்க்ருதம், கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் அருளுரை வழங்குகிறார். அவரது அருளுரைகள் மிகவும் தெளிவாக, கருத்தாலும் மற்றும் நேர்த்தி மிக்கதாக விளங்குகின்றன. அவரது நிகரில்லாப் புலமையையும், வியத்தகு நனைவாற்றலையும் அவை பறைசாற்றுகின்றன.






அவர் நியாய மற்றும் வேதாந்த சாஸ்திரங்களைப் பலமுறை கற்பித்துள்ளார். ஒவ்வொரு சாஸ்திரத்தையும் ஒருமுறை கற்பிக்கவே பல வருடங்கள் பிடிக்கும்.

விஜய யாத்திரைகளின் பொழுது நேரம் கிடைப்பது மிக அரிது, எனினும் அப்பொழுதும் அவர் வகுப்புகளைத் தவறாமல் குறித்த நேரத்தில் நடத்துவார். சாஸ்திரப் பாடங்களைக் கற்பிப்பதற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் அத்தகையது.


ஸ்ரீ மஹாஸந்நிதானம் மிகக் கடினமான எந்தவொரு கட்டுரையையும் எடுத்து அதனை அநாயாசமாக, துல்லியமாக மொழிபெயர்த்து, மிகச் சரளமாக விளக்கும் வியத்தகு திறமை பெற்றவர். கேட்பவர்களுக்கு அவர் புத்தகத்திலிருப்பதை தான் படிக்கிறாரோ என எண்ணத் தோன்றும்.

அவர் தத்துவ விஷயங்களை அவற்றின் நுட்பங்களுடன் பண்டிதர்களுக்கும், அதே சமயம் மிக எளிமையாக அவற்றுடைய சாரம் பிறழ்வண்ணம் சாமானியர்களுக்கும் எடுத்துரைப்பார். ஒருமுறை பக்தர் ஒருவர் கேட்டார்:




மஹாஸ்வாமிகளே, இறைவன் பாரபட்சம் மிக்கவனா? கொடியவனா? ஏனெனில் சிலருக்கு துன்பத்தையும் வேறு சிலருக்கு இன்பத்தையும் வழங்குகிறானே?


இரண்டு விவசாயிகளின் நிலங்களில் சமமாக மழை பெய்வதாக நாம் வைத்துக்கொள்வோம்.



ஒருவன் மிகுந்த பொறுப்புடன் தனது நிலத்தில் விவசாயம் செய்து மகசூல் ஈட்டுகிறான், இன்னொருவனோ வேலை எதுவும் செய்யாததால் அவனுக்கு மகசூல் கிடைப்பதில்லை.



இந்நிலையில், உழைப்பாளியான அந்த விவசாயிக்கு மழை பாரபட்சமாக நடந்து கொண்டது எனச் சொல்வது சரியா? இல்லை. மழையைப் போல் தான் இறைவனும். ஒரு நேர்மையான நீதிபதியைப்போல், நமது முந்தைய கர்மங்களுக்கு ஏற்ப இறைவனும் நமக்கு நற்பலனையோ அல்லது தண்டனையையோ வழங்குகிறார்.




இன்னொரு சிஷ்யர் கேட்டார்:


குருதேவா, மனிதர்களின் முன் கடவுள் உருவமுடன் தோன்றுவாரா?

இறைவன் மிக உயர்ந்த துறவிகளின் முன் தோன்றியுள்ளார். அவர்கள் இறைவனின் திருஉருவின் மீது இரவு பகலாகத் தியானம் செய்தனர். நாமும் நமது ஆசைகளைக் களைந்து, இறைவனைக் காணச் சிரத்தையுடன் முயற்சி செய்தோம் என்றால் கட்டாயமாக அவரைத் தரிசிக்க முடியும்.


பக்தர் ஒருவர் தனது கவலையை மஹாஸ்வராயிகளிடம் சமர்ப்பித்தார்:



நான் எப்பொழுதும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும் போதிலும், நான் எங்கு சென்றாலும் என்னை ஏன் பிரச்சனைகள் வந்து சூழ்கின்றன?




எவரது மனம் எப்பொழுதும் இறைவனையே நினைக்கிறதோ, இவ்வுலக விஷயங்களால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு அம்மனைதச் சஞ்சலப்படுத்த இயலும்?



கவலை கொள்ளாதே. ஏற்படும் கஷ்டங்கள் இறைவனால் நியாயப்படிக் கொடுக்கப்பட்டவை. மேலும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கும் இறைவனே சக்தியை அளிப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.


தாங்கள் அறிவுறுத்தியதற்கு ஏற்ப எனது மனோபாவத்தைத் திருத்திக்கொள்கிறேன்.




ஒரு தம்பதியர் சிருங்கேரிக்கு வந்தனர். ஸ்ரீ மஹா-ஸந்நிதானத்திடம் இவ்வத்தரசி இவ்வாறு புலம்பினார்:

நான் எனது பெரிய குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் நிம்மதியாக அமர்ந்து இறைவனை வழிபட எனக்கு நேரமில்லை. எனக்கு இது யிருந்த துக்கமாக உள்ளது. இதிலிருந்து மீள எனக்கு ஏதேனும் வழி உள்ளதா?

ஏனில்லை? நீ இறைவனை வழிபட நிறைய சந்தர்ப்பங்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.




சாரதாம்பள் எப்பொழுதும் உனது இதயத் தாமரையில் வீற்றிருப்பதாக பாவித்துக்கொள். காலையில் எழும் பொழுது, நீ அம்பாளை பள்ளியெழுச்சி செய்வதாகக் கற்பனை செய். சாப்பிட உட்காரும் பொழுது, அம்பாளுக்கு உணவு அளிப்பதாக நினை. வீட்டு வேலைகளில் ஈடுபடும் பொழுது அம்பாள் உன்னுடன் இருப்பதாக உணரு.



நேரம் கிடைக்கும் பொழுது கண்களை மூடி அமர்ந்து அம்பாளை மனதால் வழிபடு. உனது பிரச்சனைகளை அவளிடம் சமர்ப்பித்து வழிகாட்டுப்படி வேண்டு. இவ்வாறு செய்தால் அம்பாளின் அருள் உனக்குப் பூரணமாகக் கிட்டும்.


ஒரு சமயம் ஒரு சிஷ்யரின் வீட்டில் பாதபூஜை# நடந்த பொழுது, அங்கு நைவேத்தியம்\* யிகச் சூடாக இருப்பதை ஸ்ரீ மஹாஸந்நிதானம் கவனித்துத் தம் அருகிலிருந்த மின்விசிறியை நைவேத்தியத்தை நோக்கித் திருப்பினார்.



நைவேத்தியத்தின் சூடு ஆறிக்கொண்டிருக்கும் அதே சமயம் ஸ்ரீ மஹாஸந்நிதானம் வலிதா சஹஸ்ரநாமத்தில்\*\* உள்ள அம்பாளின் நாமம் ஒன்றை யிகச் சரளமாக விளக்கி அருளினார்.



பின்னர் அந்த சிஷ்யர் கூறினார்:



சாரதாம்பாளுக்குச் சூடான நைவேத்தியம் அளிக்கப்படுவதை ஸ்ரீ மஹாஸந்நிதானம் தவிர்த்தது மட்டுமல்லாமல் எங்களின் தவறு அனைவரின் முன்னும் வெளிப்படாமலும் காத்தருளினார்கள்.


பூஜிக்கப்படும் இறைவனின் விக்கிரஹங்கள் உயிரில்லாப் பொருட்கள் அல்ல என்றும் நாம் அவ்விக்கிரஹங்களில் இறைவனின் ஸாநித்தியத்தை உணர வேண்டும் என்றும் ஸ்ரீ மஹாஸந்நிதானம் வலியுறுத்துவார்.



ஒருவர் மஹாஸ்வாமிகளுடன் உரையாடுகையில்...




குருநாதா, நான் எனது கடமைகளை முடித்துவிட்டதால் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் போதுமான அளவிற்குப் பணம் சம்பாதித்துள்ளேன். அதில் ஒரு கணிசமான பகுதியை எனது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் முதலீடும் செய்துள்ளேன்.



உனக்காக நீ என்ன சேர்த்து வைத்துள்ளாய்?

என் பெயரிலும் சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் உள்ளன.

#ஐகன்மாதாவான அம்பாளின் பாதபூஜைக்குச் செய்யப்படும் பூஜை; \*இறைவனுக்குப் படைக்கப்படும் உணவு; \*\*அம்பாளின் 1008 திருநாமங்கள்.



உனது வெளகிக  
சொத்துக்களைப் பற்றி நான்  
கேட்கவில்லை. ஒருவனின்  
வாழ்க்கை முடியும் பொழுது  
அவசியம் அவன் தனது  
சொத்துக்களைப் பிரிந்துதான்  
செல்லவேண்டும்.


அப்படியெனில் நான்  
எனக்காக எதைச்  
சம்பாதித்துச் சேமிக்க  
வேண்டும் குருநாதா?



நீ புண்ணியத்தைச் சேர்க்க  
வேண்டும். அது சாஸ்திரத்தில்  
ஒருவனுக்கு விதிக்கப்பட்டுள்ள  
செயல்களைச் செய்வது,  
தகுதியானவருக்குத் தான்  
அளிப்பது போன்றவற்றால்  
ஏற்படும். அதுவே உண்மையான  
செல்வம். அதனைப் பெருமளவில்  
முயற்சி செய்து கூட்டுவாயாக.

எனது கண்களைத் திறந்து விட்டீர்கள்  
குருநாதா. தாங்கள் அறிவுறுத்தியபடி  
நான் செயல்படுவேன்.

அருளுரை ஒன்றில் ஸ்ரீ மஹாஸந்திதானம் சுலோகம்  
ஒன்றை மேற்கோள் காட்டி, தர்மம் எவ்வாறு ஒருவனுக்கு  
நன்மை பயக்கும் என எடுத்துரைத்தார்:




தர்மத்தைப் பின்பற்றுவவனுக்கு  
விலங்குகள் கூட உதவி செய்யும்,  
அதே சமயம் அதர்ம வழியில்  
செல்பவனை அவனது சகோதரன்  
கூடத் துறந்து விடுவான்.



குரங்குகள் கூட  
இராமருக்கு  
உதவி புரிந்தன.



இராவணனிடமிருந்து  
அவனது உடன் பிறந்த  
சகோதரனான விபீஷணன்  
விலகிப் பின்னர் இராமரிடம்  
அடைக்கலம் புகுந்தான்.



சிஷ்யர் ஒருவருக்கு அறிவுரை:

சிலர் தங்களால் சிறிது நேரம் கூட இறைவனின்  
வழிபாட்டிற்கெனச் செலவிட முடியாது  
என்கின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில்  
மற்ற அனைத்து வேலைகளுக்கும் அவர்களுக்கு  
நேரம் உள்ளது. தினமும் சில நிமிடங்களாவது  
இறைவனது சிந்தனையில் செலவிடுங்கள். மன  
அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்வீர்கள்.

குழந்தைகள் நற்செயல்-  
களைச் செய்ய வேண்டும்  
என விரும்பினால், முதலில்  
நீங்கள் அவற்றைச் செய்து  
குழந்தைகளுக்கு ஒரு முன்  
உதாரணமாகத் திகழுங்கள்.

ஒரு பக்தரின் வேண்டுகோள்:

நான் முன்கோபத்தால் மிகவும் துன்புறுகிறேன். கோபம் எழும் பொழுது அது என்னை ஆட்கொண்டு விடுகிறது. இவ்விஷயத்தில் குருநாதரின் வழிகாட்டுதலை நான் பிரார்த்திக்கிறேன்.




கோபம் அதற்கு இடம் கொடுக்கும் மனிதனையே அழித்து விடுகிறது. நாம் முயற்சி செய்து அதைத் தவிர்க்க வேண்டும். இனிமேல் எப்பொழுதெல்லாம் உன்னில் கோபம் எழ எத்தனிக்கிறதோ, அப்பொழுது மனதாரச் சிரித்து விடு.

நடைமுறையில் கோபத்தை எவ்வாறு தவிர்ப்பது என்ற அறிவுரை கொண்ட இந்த நிகழ்வு ஒரு புத்தகத்தில்# வெளியானது. துபாயிலிருந்து வந்த பயணி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் யாரோ தவறுதலாக விட்டுச் சென்றிருந்த அந்த புத்தகத்தைக் கண்டு, அதனை எடுத்துப் படித்தார்.




அம்மனிதர் பின்னர் துபாயிலிருந்து மடத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.



இவ்வாறு, மஹாஸ்வாமிகளின் அந்த அறிவுரை, அதை எதேச்சையாகப் படித்தவருக்குக் கூட உதவியது.

மருத்துவர் ஒருவர் சிருங்கேரி வந்திருந்தார். அவர் சொந்தமாக மருத்துவமனை ஒன்றைத் திறந்திருப்பதாக மஹாஸ்வாமிகளிடம் கூறினார்.




நான் வெற்றிகரமாகத் தொழில் நடத்த வேண்டும் என என்னை ஆசிரவதியுங்கள்.



உன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் அனைவரும் பரீபூரணமாகக் குணமடைய வேண்டும் என ஆசிரவதிக்கிறேன்.

அந்த மருத்துவர் சற்றே ஏமாற்றம் அடைந்தார்.

"உனது தொழில் மிகுந்த லாபகரமாக நடக்கட்டும்" என நான் ஆசிரவதித்தேன் எனில், நான் பலர் உடல் நலக்குறைவு அடையட்டும் என மறைமுகமாக ஆசிரவதித்து போல ஆகிவிடாதா? எனவேதான் நான் வேறு வகையில் ஆசி வழங்கினேன்.




தமது பக்தர்களை ஆசிரவதிக்கும் பொழுது கூட மஹாஸ்வாமிகள் மிகுந்த கவனத்துடன் அருளுவார். தனக்கு மட்டுமின்றி, தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும் சேர்த்து ஆசிரவாதங்களைப் பெற்ற அந்த மருத்துவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

#'க்ளிம்செஸ் ஆப் கிரேஸ்' என்ற ஆங்கில புத்தகம், 2002 பதிப்பு, பக்கம் 11.


இறைவன் எவ்வாறு ஒரு மனிதனுக்கு அருள் புரிகிறார் என்று சிஷ்யர் ஒருவர் வினவினார்.

எந்தவிவாரு முயற்சியிலும் வெற்றி பெறச் சரியான எண்ணங்கள் மிகவும் அவசியம் என்பது நாம் அறிந்ததே. இறைவன் ஒரு மனிதனுக்குத் தகுந்த எண்ணங்களை மனதில் எழுப்பிச் செய்து அருள்கிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.



மற்றொரு சந்தேகம்:


ஒருவன் முக்தியடைய வேண்டுமெனில், அவன் எப்பொழுதும் தனது குருநாதரின் அருகிலிருந்து சேவை செய்ய வேண்டும் என்பது அவசியமல்லவா?



அது அவசியமில்லை. எது முக்தியம் என்றால் குருநாதர் தனக்கு இட்ட கட்டளையைச் சிரத்தையுடன் ஒருவன் செய்து வர வேண்டும். அதுவே குருநாதருக்கு அவன் செய்யும் உன்னதமான சேவையாகும்.

வேதங்கள் மற்றும் முக்தியைப் பற்றி:


குருநாதர், அத்தைவதிகள் பரம்பொருளைத் தவிர அனைத்தும் மாயை, பொய் எனக் கூறுகிறார்கள். அப்படியெனில் வேதங்களும் உண்மையில்லை என்று தானே ஆகிவிடும். வேதங்கள் பொய்யாக இருப்பின், அவை எவ்வாறு உண்மையான ஞானத்தைக் கொடுக்க இயலும்?



இக்கதையைக் கேள். ஒருவன் தான் சாப்பிட்ட உணவு விஷமுடையது என்ற எண்ணத்தால் பீடிக்கப்பட்டான். ஆனால் அவன் சாப்பிட்ட உணவில் விஷம் ஏதுமில்லை.




அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி சிறிது நேரத்திலேயே நிலை குலைந்து இறந்து போனான். கற்பனையான ஒரு விஷம் உண்மையான இறப்புக்குக் காரணமாயிற்று. அதுபோலத்தான், வேதங்களும் உயர்ந்த தத்துவ நிலையிலிருந்து பொய்யாகக் கருதப்பட்டாலும், அவை முக்திக்கு வழிவகுக்கும் ஞானத்தைப் போதிக்கும் சக்திபெற்றன.




உலகின் உண்மையற்ற தன்மை பற்றி:

நாம் உலகத்தைக் காண்கிறோம் மற்றும் மக்களுடன் செயல்படுகிறோம். ஆனால் அத்தைவ வேதாந்தம் உலகம் உண்மையற்றது எனக் கூறுகிறது. இதை எவ்வாறு புரிந்துகொள்வது குருநாதர்?








இந்தப் பிரபஞ்சம் காணப்படுவதால் அது "அஸத்" இல்லை. அதாவது முயற்சொம்பு போல் முழுமையாக உண்மையற்றது இல்லை. ஆனால் அது "ஸத்"தும் இல்லை. அதாவது பரம்பொருளைப் போன்ற முழுமையான உண்மையும் இல்லை. நிலையான உண்மையானது எப்பொழுதும் மாற்றம் அடையலோ, அழியலோ செய்யாது. இந்த உலகம் அவ்வாறு இல்லை. அதனால் தான் நாம் "இவ்வுலகம் உண்மையுமில்லை பொய்யுமில்லை", வியவகாரக் கண்ணோட்டத்தில் மட்டுமே அது உண்மை எனக் கூறுகிறோம்.

இந்த வியவகார உண்மை என்ற நிலையும் பரம்பொருளிலிருந்து தனித்து இருக்கும் உண்மை கிடையாது. பரத்துவத்தை உணர்ந்த சாதகன் இவ்வுலகை ஒரு தனிப்பட்ட சத்தியமாகக் காண்பதில்லை. "அனைத்தும் பரம்பொருளை" என்றே அவன் உணர்கிறான்.

சிருங்கேரியில் ஆண்டுதோறும் நடக்கும் வித்வத் ஸதனில், ஸ்ரீ மஹாஸந்திரானம் வளரும் பண்டிதர்களை ஊக்குவிப்பார். அத்தகையோர் பேச்சில் ஏதேனும் பிழை இருந்தாலும் அவர்களது மனம் சிறிதும் கோணாத வகையில் மிகுந்த பரிவேரோடு அவர்களைத் திருத்துவார்.




அதைப் படித்துப் பார்த்த ஸ்ரீ மஹாஸந்திரானம் அதில் விபக்திப் பிழைகள் இருப்பதைக் கண்டார். இருப்பினும் அந்த இளைஞனை உற்சாகப்படுத்தும் வகையில்:



ஸமஸ்க்ருதத்தில் எழுத வேண்டும் என்கிற உனது ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன். உனது பாடலில் இருக்கும் விபக்திப் பிழைகளை பற்றிக் கவலை கொள்ளாதே. நான் உன் பக்தியைத்தான் பார்க்கிறேன்.


- என்று கூறி ஆசிரவதித்தார்.

ஸ்ரீ மஹாஸந்திரானம் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்லலவோ, ஒருவரைத் திருத்தவோ, ஊக்குவிக்கவோ, அல்லது ஒருவருக்கு அறிவுரை வழங்கவோ நேரும்-பொழுது, நகைச்சுவை உணர்வோடு தமது சொற்களைக் கையாள்வதுண்டு. ஒருமுறை ஸமஸ்க்ருதத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் வந்தார்.



நான் தங்களின் மீது ஸமஸ்க்ருதத்தில் ஒரு கவிதை இயற்றியுள்ளேன். ஆனால் அதில் இலக்கணப் பிழைகள் இருக்குமோ என அருக்கிறேன்.


ஒரு பக்தர் ஸ்ரீ மஹாஸந்திரானத்திடம் தான் செய்த தவறு ஒன்றை மன்னிக்கும்படி வேண்டி, தனது தகாத செயல்பாட்டை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் விண்ணப்பித்தார். ஸ்ரீ மஹாஸந்திரானம் அந்த பக்தரைக் கனிவோடு ஆகவாசப்படுத்தினார்:



ஆதி சங்கரர் உபதேசித்த தத்துவத்தை மட்டுமே நான் 'மனதில் வைத்துக் கொள்வேன்'. வேறு எதையும் 'நான் மனதில் வைத்துக் கொள்வதில்லை'. அதனால் கவலைப்படாதே.

#வேற்றுமையத் தொகை.


வட இந்தியாவிலிருந்து ஒரு ஆன்மீக பயிற்சியாளர் சிருங்கேரீ வந்தார். தனது பயிற்சிகளில் அவருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதை ஸ்ரீ மஹாஸ்வரீதானத்திடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என விழைந்தார். ஆயினும் தயக்கத்தினால் கேட்காமல் இருந்தார். ஸ்ரீ மஹாஸ்வரீதானம் அப்பொழுது ஒரு அருளுரை வழங்கிக்கொண்டிருந்தார்.



நான் நான்கு நாட்களாக மஹாஸ்வராயிகளின் தரிசனத்திற்கு வந்த போதிலும் எனது சந்தேகத்தை அவரிடம் கேட்கவில்லை. இன்று இரவு நான் சிருங்கேரீயிலிருந்து புறப்பட வேண்டும். ஒரு பொன்னான வாய்ப்பை நான் தவற விட்டு விட்டேன் என நினைக்கிறேன்.

அருளுரை கண்ட மொழியில் இருந்ததால் அம்மனிதருக்கு அது புரியவில்லை. உரையின் நடுவே ஸ்ரீ மஹாஸ்வரீதானம் ஒரு ஸமஸ்க்ருதச் சுலோகத்தைச் சொல்லிப் புன்னகையுடன் இவர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிப் பார்த்தார்.


சுலோகத்தில் தான் கேட்காமல் விட்ட தனது சந்தேகத்திற்கு விடை இருந்ததை அவர் உணர்ந்தார். அருளுரை நிறைவு பெற்ற பின் அவர் தனது இந்த அனுபவத்தைச் சிருங்கேரீயில் அவருக்குப் பரிச்சயமான ஒருவரிடம் பகிர்ந்து கொண்டார்.



நான் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். மஹாஸ்வராயிகள் எனது சந்தேகத்தை அருளுரையின் மூலமாகத் தீர்த்துவிட்டார். நான் சிருங்கேரீ வந்ததன் நோக்கம் நிறைவடைந்து விட்டது.

மிக்க மகிழ்ச்சி. இம்மாதிரிப் பல நிகழ்வுகள் இங்கு நடக்கின்றன!

ஸ்ரீ மஹாஸ்வரீதானம் குழந்தைகளிடம் கனிவாகப் பேசி அவர்களுக்கு அருள் புரிவார்.




உனக்கு இந்தப் பழம் வேண்டுமா? நீ ஒரு சுலோகம் சொல்வதானால் இதை நான் உனக்குத் தருவேன்.


உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு ஸ்ரீ மஹாஸ்வரீதானம் மிக்க பரிவுடன் அருள் புரிவதுடன், அவர்களுள் ஏழ்மையில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கி அருளுவார்.




பல்லாயிரக்கணக்கான மக்கள் அருள், ஆசி மற்றும் வழிகாட்டுதல் வேண்டி ஸ்ரீ மஹாஸந்திதானத்தை நாடி வருகிறார்கள். அனைவருக்கும் அவர் அருள்புரிவார். மக்கள் மஹாஸ்வாமிகளின் அருளினால் தங்களது பிரார்த்தனைகள் நிறைவடைந்ததாக கூறும் பொழுது, அதற்கான பெருமை தன்னைச் சேர்ந்ததல்ல என்று விநயத்துடன் கூறுவார்.




சாரதாம்பாளின் அருளால் இது நடைபெற்றது. இங்கு நான் செய்தது ஏதுமில்லை.




தங்களது அருள் மற்றும் வழிகாட்டுதலால் மட்டுமே எனது ஆன்மீகப் பயிற்சிகளில் நான் முன்னேற்றம் காண்கிறேன்.



ஸ்ரீ மஹாஸந்திதானம் எனது மகளுக்குத் திருமணம் நடக்க ஆசிர்வதித்தார். அதற்கேற்ப அவளுக்கு நல்லதிதாரு வரன் அமைந்துள்ளது.




குருதேவா, தங்கள் சென்ற வருடம் எனது மகனை ஆசிர்வதித்தீர்கள். அவன் நிறைய மதிப்பெண்கள் பெற்று இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளான்.



குருநாதா, தங்கள் முன்னரே கூறியபடி, மருத்துவர் எனது கணவருக்கு அறுவைச்சிகிச்சை அவசியம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.



சென்ற வருடம் தாங்கள் எங்களது கிராமம் செழிப்படையும் என்றும் கோயிலின் கும்பாபிஷேகமும் நன்றாக நடக்கும் என்றும் அருளினீர்கள். உங்களது வாக்குப் பலித்துவிட்டது, குருதேவா.



மஹாஸ்வாமிகளது அருளினால் மீனவ சமூகத்தினரான நாங்கள் சந்தோஷமாக வாழ்கிறோம்.



எங்களது பொருளாதாரச் சிக்கல்கள் எல்லாம் மஹாஸ்வாமிகளின் அணுகுறவறத்தினால் தீர்ந்துவிட்டன.



ஸ்வாமியே, எனது மகனுக்கு தங்களது ஆசிர்வாதத்தால் நல்ல வருமானம் வரும் வேலை ஒன்று கிடைத்துள்ளது.



குருநாதா, தங்களின் அருளினால் மட்டுமே எங்களால் பகவத்கீதையை முழுவதுமாக மண்பாடம் செய்து, இங்கு ஒப்பிக்க முடிந்தது.



தங்களின் ஆசிகளுக்கு மிக நன்றி குருதேவா. இவ்வளவு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்த எனது மகள் இப்போது கருவுற்றிருக்கிறாள்.

ஸ்ரீ மஹாஸந்திர்தானம் அவர்களின் கவனம், கனிவு, மற்றும் பராமரிப்பைப் பெற்ற விலங்குகளில் பசுக்கள், யானைகள் மற்றும் மான்கள் அடங்கும். அவரது கட்டளையின் பேரில் எண்ணற்ற பசுக்கள் சிருங்கேரியிலும், இந்தியாவின் மற்ற பல இடங்களிலும் கோசாலைகளில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.




அவ்வப்பொழுது ஸ்ரீ மஹாஸந்திர்தானம் தாமே சென்று மடத்தின் யானைகளுக்குப் பழங்கள் மற்றும் உணவு வகைகளையும் அளிப்பார்.

ஒருமுறை யானை ஒன்று திடீரென்று உடல் நலம் குன்றி நடக்கும் சக்தியை இழந்துவிட்டது. யானைப் பாகனோ மற்றவர்களோ முயன்றும் யானையால் நடக்க இயலவில்லை. மடத்தின் அலுவலர் ஒருவர் இதனை ஸ்ரீ மஹாஸந்திர்தானத்திடம் தெரிவித்த பொழுது, அவர் சீர்து நேரம் கண்களை மூடியவாறு இருந்து விட்டுக் கூறினார்...



இந்த பிரசாதத்தை எடுத்துச் சென்று யானையின் நெற்றியில் இடுங்கள்...

உடல் நிலை சரியில்லாத யானையின் நெற்றியில் பிரசாதத்தை இட்டவுடனேயே யானை நடக்கத் துவங்கிவிட்டது. அங்கிருந்த அனைவரும் மகிழ்சியுற்றனர்.



உதவியாளர் திரும்பிவந்து கூறினார்:

குருநாதா, தங்களது அருள் யானையை நடக்க வைத்து விட்டது.

நான் அதைக் குணப்படுத்தவில்லை. யானை நடக்கத் தேவையான பலத்தைத் தருமாறு ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டேன். எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டு விட்டார். அவ்வளவுதான்.



1989ம் ஆண்டு டீடாதிபதியாகப் பொறுப்பேற்றது முதல், ஸ்ரீ மஹாஸந்திதானம் இதுவரை எட்டு முக்கிய விஜய யாத்திரைகளை மேற்கொண்டு, அவை மூலமாக நூடெட்கும் தர்மத்தைப் போதித்தும், பல்வேறு அறநிறுவனங்களை ஸ்தாபித்தும், கோயில்களுக்குக் கும்பாபிஷேகங்கள் நிகழ்த்தியும் அருளியுள்ளார்.



அவரது முதல் விஜய யாத்திரை கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நவம்பர் 1991 முதல் பிப்ரவரி 1992 வரை நீடித்தது.

1992-93ல் நிகழ்ந்த இரண்டாவது விஜயயாத்திரை கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.

அடுத்த யாத்திரை அகில இந்திய விஜயயாத்திரையாக மே 1994 முதல் ஜூலை 1995 வரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரிந்திருந்தது.

2001ல் அருள்மிகு இராமநாத ஸ்வாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகம் செய்விக்கும் பொருட்டு இராமேஸ்வரத்திற்கு யாத்திரை மேற்கொண்டார்.

2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீடித்த யாத்திரையில் ஸ்ரீ மஹாஸந்திதானம் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விஜயம் செய்தார்.

2010ல், காலடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஸ்ரீ மஹாஸந்திதானம் ஒரு மாத காலம் விஜயயாத்திரை மேற்கொண்டார்.

2012-13ல் ஸ்ரீ மஹாஸந்திதானம் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விஜயம் செய்தார்.



2017ம் ஆண்டு நிகழ்ந்த விஜய-யாத்திரை கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு ஐனாதிபதிகள், பிரதம மந்திரிகள், ஆளுநர்கள், மத்திய மற்றும் மாநில அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், மற்ற மதத் தலைவர்கள், மாற்றுக் கருத்துள்ள சிந்தனையாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் ஸ்ரீ மஹாஸந்திதானத்தை அவரது விஜய யாத்திரையின் பொழுதும், சிருங்கேரிக்கு வந்தும் தரிசித்துள்ளனர்.



ஸ்ரீ மஹாஸந்திதானம் டீடாதிபதியாகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு முக்கிய தர்ம காரியங்கள் நிகழ்ந்துள்ளன. சிருங்கேரியிலும் மற்ற இடங்களிலும் மடத்தின் திட்டங்களினால் எண்ணற்றோர் பயனடைந்துள்ளனர்.

1990ல் துங்கை நதியின் மீது அழகான பாலம் ஒன்றைத் திறந்து வைத்தார். இந்தப் பாலத்தை கட்டத் திட்டம் வகுத்து, ஏறக்குறைய அது கட்டி முடியும் தருவாய் வரை அதைக் கண்காணித்த தமது பன்முகத்தன்மை வாய்ந்த குருநாதருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் அதற்கு 'ஸ்ரீ வித்யாதீர்த்த சேது' எனப் பெயரிட்டார்.

தமது குருநாதருக்குப் பொருத்தமான சமர்ப்பணமாக ஓர் அழகிய அதிஷ்டானத்தை சிருங்கேரியில் பீடத்தின் 33ம் மற்றும் 34ம் குருநாதர்களின் அதிஷ்டானங்களின் அருகே நிர்மாணித்து, 1993ல் அதற்குக் கும்பாபிஷேகம் செய்தார்.



1996ல் சிருங்கேரியில் உள்ள அழகிய காலபைரவர் குன்றின் மீது வேதபாடசாலைக்கு# எனக் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஸ்ரீ மஹாஸந்திரானம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



1999ல் ஸ்ரீ சாரதாம்பாளுக்குத் தங்கரதம் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு கர்பக்கிரஹத்தின் கதவுகளும் உட்புறமும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டன.

சிருங்கேரிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக 1999ல் ஒரு மிகப் பெரிய உணவு உண்ணும் அரங்கையும், சமயவறையையும் ஸ்ரீ மஹாஸந்திரானம் திறந்து வைத்தார். 10,000க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இங்கிருந்து இலவசமாக மதிய உணவு நாள்தோறும் வழங்கப்படுகிறது.



2001ல் சிருங்கேரியில் ஸ்ரீ சங்கரா அத்வைத ஆராய்ச்சி மையம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீ மஹாஸந்திரானத்தின் வழிகாட்டுதலின்படி சாஸ்திரப் புத்தகங்களை வெளியிடுவது இம்மையத்தின் செயல்பாடுகளுள் ஒன்று. ஓலைச் சுவடிகளின் நூலகம் ஒன்றும் இங்கு உள்ளது.



ஸ்ரீ சங்கரா அத்வைத ஆராய்ச்சி மையம், சிருங்கேரி

2003ம் ஆண்டு ஸ்ரீ மஹாஸந்திரானம் 'குரு நிவாஸ்' என்ற கட்டிடத்தைச் சிருங்கேரியில் திறந்து வைத்தார். ஸ்ரீ மஹாஸந்திரானத்தின் ஆசிரமத்தையும், பக்தர்கள் குருநாதரையும் அவர் செய்யும் சந்திரமௌலீஸ்வர பூஜையையும் தரிசிக்க ஏதுவாக ஒரு பெரிய அரங்கையும் கொண்டு அது விளங்குகிறது.



குரு நிவாஸ், சிருங்கேரி


ஸ்ரீ மஹாஸந்திரானத்தின் கட்டளையின்படி, 2006ல் 'கீதா ஞான யக்ஞம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் சீடர்களைக் கொளவிக்கும் வகையில் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. ஸ்ரீ மஹாஸந்திரானம் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசி வழங்குவார். தாமே தேர்வின் இறுதிச் சற்றையும் நடத்தி வந்துள்ளார்.



சிருங்கேரியில் பகவான் வேதவியாஸருக்கு நரசிம்ம-வனத்தில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு ஸ்ரீ மஹாஸந்திதானம் 2007ல் அதற்குக் கும்பாபிஷேகம் செய்தார்.




நான்கு ஆம்நாய பீடங்களின் சங்கராசார்யர்கள், ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் - சிருங்கேரி சாரதா பீடம், ஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் - துவாரகா மற்றும் பத்ரி பீடங்கள், ஸ்ரீ நிஷ்சலானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் - பூரி கோவர்தன பீடம், அவர்களது சந்திப்பு 1993ம் ஆண்டு சிருங்கேரியிலும், மற்றொரு சந்திப்பு 2007ம் ஆண்டு பெங்களூரிலும் நடைபெற்றது.




33வது பீடாதிபதியாக ஆதி சங்கரரின் பிறப்பிடமாகக் காலடி கண்டறியப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 2010ல் காலடியில் நடைபெற்றன. அதையொட்டி அங்கு அமையுள்ள கோயில்கள் புனரமைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரரின் பழைய ஆலயம் மிகப் பிரம்மாண்டமாக மீண்டும் கட்டப்பட்டு, 2011ம் ஆண்டு ஸ்ரீ மஹாஸந்திதானம் அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தினார்.




ஸ்ரீ சாரதா பீடத்தின் வரலாற்றிலேயே முதன் முறையாக 2011ம் ஆண்டு ஒரு பிரம்மாண்டமான 'அயுத சண்டி யாகம்#' நடத்தப்பட்டது. 1200க்கும் மேற்பட்ட வைதிகர்கள் உலக மக்களின் நன்மைக்காக இறைவனின் அருள்வேண்டி இதை நடத்தினர். அத்தருணத்தில் ஸ்ரீ மஹாஸந்திதானம் மிகுந்த விளையத்துடன் கூரியதாவது:

2014ல் ஸ்ரீ மஹாஸந்திதானத்தால் வெளியிடப்பட்ட 'அத்வைத சாரதா' என்ற இணையதளம், ஸ்ரீ ஆதி சங்கரரின் படைப்புகளையும் அவற்றின் உரைகளையும் அனைவரும் படிக்க/ஆராய்ச்சி செய்ய ஏதுவாக உள்ளது. உபநிஷத்துக்களின் முக்கிய வாக்கியங்களுக்கான இணைப்புக் குறிப்புகளும் சொல்வழித் தேடல் வசதியும் இதில் உள்ளன.



மேன்மை பொருந்திய எனது குருநாதர்களால் இந்த யாகத்தை மிகச் சுலபமாக நடத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் கருணையிசூதியால் இதனை நடத்த என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என நினைக்கிறேன்.



#துர்கா ஸப்தசதி மந்திரத்தை 10,000 முறைகளுக்கும் மேலாக ஜபித்து வேள்வித் தீயில் ஆஹூதி இடும் ஒரு புனிதமான யாகம்.

சிருங்கேரியில் மடத்தின் வாயிலில் பிரம்மாண்டமான இராஜகோபுரம் ஒன்று கட்டப்பட்டு அதன் கும்பாபி-ஷேகத்தை ஸ்ரீ மஹாஸந்திரானம் 2014ல் தமது திருக்கரங்களால் நிகழ்த்தி வைத்தார்.



சிருங்கேரியில் பக்தர்களின் வசதிக்காக 'ஸ்ரீ சாரதா கிருபா', 'யாத்ரி நிவாஸ்', 'பாரதீ தீர்த்த கிருபா' என்ற மூன்று பெரிய தங்கும் விடுதிகளையும், அங்கு செல்லும் துறவிகள் தங்குவதற்காக 'தபஸ்வி குடரம்' என்ற கட்டிடத்தையும், முதியவர்களுக்கான ஒரு விடுதியையும் ஸ்ரீ மஹாஸந்திரானம் திறந்து வைத்தார்.



பாரதீ தீர்த்த கிருபா, சிருங்கேரி

சிருங்கேரியில் தமது குருநாதரால் நிறுவப்பட்டு வளர்க்கப்பட்ட சாரதா தன்வந்தரி இலவச மருத்துவ-மனையை, ஸ்ரீ மஹாஸந்திரானம் மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறார். புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு மருத்துவமனை மற்றும் பன்முக சிகிச்சைக்கான ஒரு மருத்துவமனை ஆகியவை பெங்களூரில்\* மடத்தின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன.




ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பெங்களூரு

சிருங்கேரியில் பகவான் தேரண கணபதியின் ஓர் அழகிய ஆலயம் அமைக்கப்பட்டது. 2014ம் ஆண்டு இதன் கும்பாபிஷேகம் நடந்தது.



சிருங்கேரி, காலடி, பெங்களூரு, புதுதில்லி, மும்பை, சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் சிருங்கேரி மடத்தினால் நிறுவப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் வேத பாடசாலைகளும் நிறுவப்பட்டுள்ளன.



ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனம், புதுதில்லி



குளனோதயா பள்ளி, பெங்களூரு

பல்வேறு கிளை மடங்களும், தொண்டு நிறுவனங்களும் புதிதாகத் துவங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள கிளை மடங்களில் பல்வேறு முன்னேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மடத்தின் தொடர்போடு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலும் ஆலயங்கள் நிறுவப்பட்டு, அவற்றில் அமைந்துள்ள சந்திரிகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.



ஸ்ரீ சிருங்கேரி பாரதீ வித்யாஷ்ரமம், சென்னை



2015ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியன்று சிருங்கேரியில் அருளுரை ஒன்றில் ஸ்ரீ மஹாஸந்திதானம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்:




அன்னை சாரதாம்பாளின் ஆணைப்படி நான் பிரம்மச்சாரி வெங்கடேஸ்வர பிரசாதத்தை இப்பீடத்திற்கு எனது வாரிசாகத் தேர்வு செய்துள்ளேன்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரசாத் 1993ம் வருடம் ஜூலை மாதம் 24ம் தேதியன்று ஸ்ரீ குப்பா சிவகப்ரமணிய அவதானிகள் மற்றும் ஸ்ரீமதி சீதா நாகலக்ஷ்மி என்ற திவ்ய தம்பதியினரின் மகனாக அவதரித்தார். சிறு வயதிலேயே அவர் முழுமையாக கிருஷ்ண யஜூர் வேதத்தை அதன் பத பாடம்# மற்றும் கிரம பாடம்# ஆகியவற்றுடன் தனது பாட்டனார் மற்றும் தந்தையாரிடமிருந்து கற்றார்.



2006ல் அவர் சிருங்கேரியில் ஸ்ரீ மஹாஸந்திதானத்தைத் தரிசனம் செய்தார். இது அவர் மீது நல்ல ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. 2009ல் அவர் மீண்டும் சிருங்கேரிக்கு தரிசனத்திற்கு வந்த பொழுது ஸ்ரீ மஹாஸந்திதானத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்:



குருநாதா, நான் உங்களுடனேயே இருந்து உங்களது திருவடி நிழலில் சாஸ்திரங்களைப் பயில விரும்புகிறேன்.


அப்படியே ஆகட்டும். நீ இங்கேயே தங்கிக்கொள். நான் உனக்கு கற்பிக்கிறேன்.

வரலாறு மீண்டும் திரும்பியது போல இருந்தது.

ஸ்ரீ மஹாஸந்திதானம் மிகுந்த உற்சாகத்துடனும் பரிவுடனும் நியாய மற்றும் வேதாந்த சாஸ்திரங்களை தமது சிஷ்யருக்கு முறையாகக் கற்பித்தார்.



அந்த பிரம்மச்சாரியின் பக்தி மற்றும் வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ மஹாஸந்திதானம், 2015 ஜனவரி மாதம் 23ம் நாளன்று அவருக்கு ஸந்த்யாஸம் வழங்கினார்.



ஸ்ரீ மஹாஸந்திதானம் சீடருக்குப் பிரணவம் மற்றும் மஹா வாக்கியங்களை உபதேசித்து "விதுசேகர பாரதி" என்ற யோகபட்டத்தை அருளினார்.




பக்தியும் அறிவுக்கூர்மையும் மிக்க தமது சிஷ்யருக்கு, ஸ்ரீ மஹாஸந்நிதானம் நியாய மற்றும் வேதாந்த சாஸ்திரங்களை முழுமையாகக் கற்பித்து முடித்தார்.



ஸ்ரீ சாரதாம்பாளின் கர்ப்பகிரஹத்தின் மீது அமைக்கப்-பட்ட தங்க விமானத்திற்கு 2017 பிப்ரவரியில் ஸ்ரீ மஹாஸந்நிதானம் கும்பாபிஷேகம் செய்தார்.



ஐகக்குரு ஸ்ரீ அபிநவ வித்யதீர்த்த மஹாஸ்வரயிகளின் நூற்றாண்டு ஜெயந்தி மஹோத்ஸவம் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் நாளன்று கொண்டாடப்பட்டது.



பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரில் தொடங்கித் தமது தெய்விகக் குருநாதர் முடிய இடைவிடாது வாழையடி வாழையாகத் தொடர்ந்து வரும் இந்த உயரிய குருபரம்பரையில், ஐகக்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வரயிகள் - ஞாலம் போற்றும் துறவியாகவும், பாரம்பரியத்தில் முனைப்பு, தீவிரமான வைரக்கியம், மரசற்ற குணநலன்கள், இணையில்லாப் பாண்டித்தியம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவராகவும் விளங்கி - ஸ்ரீ சாரதா பீடத்தை அதன் 36வது பீடாதிபதியாக அவஸ்கரித்து, தமது எண்ணற்ற பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து திகழ்கிறார்.

ஸ்ரீ மஹாஸந்நிதானம் தமது அருளுரை ஒன்றில் மிகுந்த பணிவுடன் இவ்வாறு உரைத்தார்:

எனக்கு மந்திரோபதேசம் வழங்கிய பிறகு என் குருநாதர், எனது காலத்தில் மடம் பல்வேறு வகைகளில் செழிப்படையும் என்று ஆசிரவதித்தார். மடத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அனைத்துமே அவரது அருளால் மட்டுமே சாத்தியமாயிற்று.







# Centre for Brahmavidya

List of Publications – June 2022

## ENGLISH



**Title:** From Sorrows to Bliss  
**Pages:** 232 | **Subsidised price:** ₹100/-  
**Author:** A Disciple  
**ISBN:** 978-81-944382-4-3

This publication comprises the invaluable teachings of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham, presented in four parts, namely, Definitive Answers, Motivating Narratives, Scriptural Expositions and Incisive Essays.



**Title:** 108 Facets of the Inimitable Guru  
**Pages:** 302 | **Subsidised price:** ₹100/-  
**Authors:** Dr. Meenakshi Lakshmanan & Dr. H. N. Shankar  
**ISBN:** 978-81-950399-7-5


Elucidation of the Ashtottara-shata-namavali (108 sacred names) of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham, composed by His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of the Peetham.



**Title:** Shankaracharya of Sringeri - His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji  
**Pages:** 32 | **Subsidised price:** ₹50/-  
**Author:** A Disciple  
**ISBN:** 978-81-944382-8-1

A pictorial book portraying the life and teachings of His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of Sringeri Sri Sharada Peetham.

## HINDI



**Title:** Yog, Sakshatkar Tatha Jivanmukti  
**Pages:** 247 | **Subsidised price:** ₹100/-  
**Translator:** Vidwan Dr. Satheesha K. S.  
**ISBN:** 978-81-950399-3-7

This is an invaluable wealth of information on the spiritual practices – Karma-yoga, Kundalini-yoga, Samadhi, deep contemplation on Brahman, etc. – of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham. It presents the spiritual journey of this great Yogi, an unmatched Advaita-Vedantin and a Jivanmukta par excellence.



**Title:** Paramapujya Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswami ji ki Shikshaprad Neetikathaen  
**Pages:** 276 | **Subsidised price:** ₹100/-  
**Translator:** Sri Divyasnu Pandey  
**ISBN:** 978-81-950399-2-0

His Holiness Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham was a rare sage who rendered even highly complex scriptural topics easily intelligible to even common folk through his narratives. This is a compilation of stories conceived by Him on the spot or based on the Vedas, Ramayana, Mahabharata, Puranas, etc.



**Title:** Dukhon Se Paramanand Tak  
**Pages:** 336 | **Subsidised price:** ₹120/-  
**Translator:** Hindi Martand Sri K. V. Srinivasa Murthy  
**ISBN:** 978-81-950399-1-3

This publication comprises the invaluable teachings of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham, presented in four parts, namely, Definitive Answers, Motivating Narratives, Scriptural Expositions and Incisive Essays.



**Title:** Sringeri Shankaracharya - Paramapujya Jagadguru Sri Bharathi Theertha Mahaswami Ji  
**Pages:** 32 | **Subsidised price:** ₹50/-  
**Author:** Smt. Jayasree Venkateswaran  
**ISBN:** 978-81-950399-6-8

A pictorial book portraying the life and teachings of His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of Sringeri Sri Sharada Peetham.



# Centre for Brahmavidya

List of Publications – June 2022

## ❁ TAMIL ❁



**Title:** Jagadguruvin Sollamudam  
**Pages:** 192 | **Subsidised price:** ₹80/-  
**Author:** A Disciple  
**ISBN:** 978-81-944382-6-7

This publication comprises the invaluable teachings of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham, presented in three parts, comprising His Replies to the questions of His disciples, Scriptural Expositions and Essays.



**Title:** Arulmigu Guruvin Porulmigu Naamangal  
**Pages:** 296 | **Subsidised price:** ₹100/-  
**Author:** K. Suresh Chandar  
**ISBN:** 978-81-944382-2-9

Elucidation of the Ashtottara-shata-namavali (108 sacred names) of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham, composed by His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of the Peetham.



**Title:** Sringeri Shankaracharyal - Jagadguru Sri Bharathi Theertha Mahaswamigal  
**Pages:** 32 | **Subsidised price:** ₹50/-  
**Author:** Dr. R. Suganya  
**ISBN:** 978-81-950399-4-4


A pictorial book portraying the life and teachings of His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of Sringeri Sri Sharada Peetham.



**Title:** Endrum Puthiyavar  
**Pages:** 202 | **Subsidised price:** ₹80/-  
**Author:** Dr. V. N. Muthukumar  
**ISBN:** 978-81-944382-0-5

This book is a detailed, word-by-word exposition of a Sanskrit verse in veneration of His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham, composed by His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of the Peetham.

## ❁ KANNADA ❁



**Title:** Tiliheluva Neetikathegalu  
**Pages:** 246 | **Subsidised price:** ₹100/-  
**Author:** Dr. H. N. Shankar  
**ISBN:** 978-81-944382-9-8

This book contains a compilation of parables narrated by His Holiness Jagadguru Sri Abhinava Vidyatheertha Mahaswamiji, the 35th Jagadguru Shankaracharya of Sringeri Sri Sharada Peetham. The sources of the parables are His benedictory addresses and private conversations.



**Title:** Sringeri Shankaracharyaru - Paramapujya Jagadguru Sri Bharathi Theertha Mahaswamigalu  
**Pages:** 32 | **Subsidised price:** ₹50/-  
**Author:** Prof. R. Muralishankar  
**ISBN:** 978-81-950399-5-1

A pictorial book portraying the life and teachings of His Holiness Jagadguru Sri Bharathi Theertha Mahaswamiji, the 36th Jagadguru Shankaracharya and the reigning Pontiff of Sringeri Sri Sharada Peetham.

### Centre for Brahmavidya

SVK Towers, 8<sup>th</sup> Floor, A25, Industrial Estate, Guindy  
Chennai 600032; INDIA  
Email: [contact@centreforbrahmavidya.org](mailto:contact@centreforbrahmavidya.org)

**To place orders:**  
[www.centreforbrahmavidya.org](http://www.centreforbrahmavidya.org)

**Contact (WA):**  
K. Venkataramanan: +91-7397487666  
K. Parthasarathy: +91-7358388704